



### இந்த தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்

ப்ராம்ப்ட்டன் , ON (October 11, 2022) – அக்டோபர் 24, திங்கட்கிழமைன்று தீபாவளிப் பட்டாசுகள் உபயோகிக்கும்போது பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தனது குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டுகிறது. இந்தத் தேதியில் சமுதாயத்தில் இருக்கும் பலரும் பண்டிச் சோர் திவஸ் பண்டிகையையும் கொண்டாடுகிறார்கள்.

ப்ராம்ப்ட்டன் நகரில் அனுமதி எதுவும் தேவையில்லாமல் தனியார் இடங்களில் குறுகிய தூரம் செல்லக்கூடிய பட்டாசு வகைகள் அனுமதிக்கப்பட்ட, ஒரு வருடத்தின் நான்கு நாட்களில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். உப சட்டத்தின்படி, விக்டோரியா தினம், கனடா தினம் மற்றும் புத்தாண்டு தினம் ஆகிய நாட்களிலும் கூட பட்டாசுகள் அனுமதிக்கப்படுகின்றன.

குறுகிய தூரம் சென்று பற்றக்கூடிய பட்டாசுகள் என்பவை மூன்று மீட்டர் (10 அடி) தூரத்திற்கும் குறைவாகப் பயணித்து வெடிக்கக் கூடிய பட்டாசுகளாகும் (உதா; புஸ்வாணம், கைச்சக்கரங்கள், தரைச்சக்கரங்கள், மத்தாப்புக்கள்). அதாவது ப்ராம்ப்ட்டன் நகர பேருந்து அல்லது கூடைப்பந்து வளையத்தின் உயரமே இதற்கு உதாரணமாகும்.

அனைத்து பிற ராக்கெட் வகை பட்டாசுகளும் ப்ராம்ப்ட்டனில் தடை செய்யப்பட்டுள்ளன. தெருக்கள், நடைபாதைகள், நகரின் பூங்காக்கள் அல்லது நகராட்சி அல்லது பள்ளி கட்டிடங்களுக்குள் பட்டாசுகள் அனுமதிக்கப்படுவதில்லை என குடியிருப்புவாசிகளுக்கு நகர நிர்வாகம் நினைவூட்டுகிறது.

தனியார் கட்டிடங்களில் குறுகிய தூரம் செல்லக்கூடிய பட்டாசுகளை உபயோகிக்கையில், குடியிருப்புவாசிகள் இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்:

- தீப்பற்றிய பட்டாசுகளை அணைப்பதற்கும், குளிர்விப்பதற்கும், அருகில் தண்ணீர் நிறைந்த பாத்திரம் அல்லது தண்ணீர் வரும் குழாயை வைத்திருக்கவும்.
- மத்தாப்புக்களைத் தவிர, வேறு பட்டாசுகளை உங்கள் கைகளில் வைத்தபடி பிடிக்கவோ பற்றவைக்கவோ வேண்டாம்.
- ஒருபோதும் பிறரை நோக்கி பட்டாசுகளைக் காட்டவோ வீசவோ வேண்டாம்.



- பற்றவைத்து முடித்த மத்தாப்புக்களை அப்புறப்படுத்தும் முன்பாக தண்ணீர் உள்ள பாத்திரத்தில் இட்டு நன்றாக குளிர்விக்கவும்.
- அனைத்து பட்டாசுகளையும் அப்புறப்படுத்தும் முன்பாக நன்றாக குளிர்விக்கவும்.

தீபாவளி மற்றும் புத்தாண்டு தினம் ஆகியவற்றுக்காக பட்டாசுகள் விற்பனை செய்யத் திட்டமிடும் வியாபாரிகள், தங்களுக்கு பயிற்சி கட்டாயம் என நினைவூட்டப்படுகிறார்கள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்யத் துவங்கும் முன்பாகவே பயிற்சி வகுப்பினை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஏற்கெனவே தீத்தடுப்புக்கான ஆய்வு முடிக்கப்பட்ட மற்றும் பயிற்சி வகுப்பினை நிறைவு செய்த வியாபாரிகள் [உரிமத்தை புதுப்பிப்பதற்காக ஆன்லைனில்](#) விண்ணப்பிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்தவுடன், உரிமத்தினை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 2, வெலிங்டன் வீதி மேற்கில் உள்ள நகர் மன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

உரிமம் பெற்ற வியாபாரிகளிடம் மட்டுமே குடியிருப்பு வாசிகள் பட்டாசுகளை வாங்க வேண்டும் என நகரம் பரிந்துரைக்கிறது. பதிவு செய்யப்பட்ட பட்டாசு சில்லறை வியாபாரிகள் பட்டியல், நகரின் வலைத்தளத்தில் கிடைக்கிறது.

பட்டாசு பற்றிய பாதுகாப்பு மற்றும் உப சட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca/fireworks](http://www.brampton.ca/fireworks).

### முன்கூட்டியே வாக்கு பதிவு செய்தல்

2022 அம் ஆண்டின் ப்ராம்ப்ட்டன் நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என நினைவூட்டுகிறோம். தீபாவளி மற்றும் பண்டிச் சோர் திவஸ் கொண்டாடும் ப்ராம்ப்ட்டன் வாக்காளர்களாகிய குடியிருப்பு வாசிகள், முன்கூட்டியே அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் வாக்களிக்கும் வசதியும் உள்ளது. மேலும் தகவல்கள் [இங்கே உள்ளன](#).

-30-

### ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்  
[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)